2012 அக்டோபர் 31]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. எம்.கே. அசோக் அவர்கள்.*

திரு. எம்.கே. அசோக்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்கி, எனது வேளச்சேரி தொகுதியில் உள்ள திருவான்மியூர் குப்பம், ஓடை குப்பம் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டித் தர மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவன செய்வார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. ஆர். வைத்திலிங்கம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு முடியும் தறுவாயில் இருக்கின்றன. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்கின்ற அந்தப் பகுதியில் வீடுகள் அவசியம் என்ற தேவை ஏற்படின் ஆய்வு செய்து நிதிநிலைக்கேற்ப தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 3, மாண்புமிகு உறுப்பினர் திருமதி ஆர். சாந்தி, மாண்புமிகு சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் அவர்கள்.*

3—

முதியோர் இல்லம்

***581—திருமதி ஆர். சாந்தி:**

மாண்புமிகு சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், கொல்லிமலையில் முதியோர் இல்லம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

[2012 அக்டோபர் 31

மாண்புமிகு திருமதி பா. வளர்மதி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கான சிறப்பு இல்லங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்கள் அமைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளதைச் செயல்படுத்தும் ஒரு முன்னோடி முயற்சியாக, தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு வட்டாரங்கள் வீதம் 64 வட்டாரங்களில் முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறப்பு இல்லங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் திருக்கரங்களால் 5-9-2012 அன்று காணொளிக் காட்சிமூலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களால் இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள இதர வட்டாரங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கொல்லிமலை ஒன்றியப் பகுதியிலும் முதியோர் இல்லம் அமைக்க அரசு ஆவன செய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திருமதி ஆர். சாந்தி அவர்கள்.

திருமதி ஆர். சாந்தி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களின் பதிலுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதியோர் இல்லத்தை கொல்லிமலையில் அமைத்துத் தருகிறேன் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனை உடனடியாக அமைத்துத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன். கொல்லிமலைப் பகுதியில் ஏழ்மையான, ஆதரவற்ற முதியோர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அவர்கள் மருத்துவம் செய்து கொள்ள என்று சொன்னால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றார்கள். அதுமட்டுமல்ல இரவு நேரத்தில் கழிப்பிடம் செல்ல வேண்டும் என்று சொன்னால்கூட அவர்கள் காடு, மேடு, பள்ளம், குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் செல்வதோடு மட்டுமல்லாமல் அவர்களை பாம்பு கடிக்கக்கூடிய நிலைகூட உள்ளது. இந்தச் சிரமத்தினையெல்லாம் கருத்தில்கொண்டு கொல்லிமலை மையப் பகுதியில் ஒரு முதியோர்

2012 அக்டோபர் 31]

இல்லத்தினை உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என்று தங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டு, நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திருமதி பா. வளர்மதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் வெகுவிரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று சொன்னார். இந்தத் திட்டம் தொண்டு நிறுவனங்கள் மூலமாக மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் அரசு உதவியோடு செயல்படக்கூடிய ஒரு திட்டம். மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், அவர்களது தொகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்தினர் யாரேனும் ஒருவர் இதனை எடுத்துச் செய்வதற்கு முன்வருவார்களேயானால், அதற்கு நீங்கள் பரிந்துரை செய்தால் உடனடியாக ஆவன செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 4, மாண்புமிகு உறுப்பினர் திரு. என்.ஆர். ரெங்கராஜன், மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள்.

4—

வேளாண் இயந்திரங்கள்

***21496—திரு. என்.ஆர். ரெங்கராஜன்:**

மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறைமூலம் வாடகைக்கு வழங்கப்படும் டிராக்டர்கள் மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்களைக் கூடுதலாக வாங்குவதற்கு அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. செ. தாமோதரன், வேளாண்மைத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தஞ்சை மாவட்டம் விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறைமூலம் 16 டிராக்டர்கள் மற்றும் 2 கதிரடிக்கும் இயந்திரங்கள் குறைந்த விலையில் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.